



தகவல்

அழிவும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 03.09.2019 (முற்பகல்)

முன்னிலை

**முனைவர் ரா. பிரதாப்குமார்,**  
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA5155/F/2019

திரு சி.சுரேஷ்குமார்

... மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,  
கோட்டப்பொறியாளர்,  
நெடுஞ்சாலைத்துறை,  
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,  
வி.ஐ.ட்டி. எதிரில்,  
வேலூர்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	13.12.2018
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	08.02.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	31.05.2019

\*\*\*\*\*

### ஆணை

இன்று (03.09.2019) இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு சி.சுரேஷ்குமார் ஆஜராகவில்லை. 20.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக எழுத்துமூல வாக்குமூலம் சமர்ப்பித்து தனக்கு முழுமையற்ற, காலதாமதமான தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவும் ஆணையத்தை கேட்டுள்ளார். பொது அதிகார அமைப்பின் சார்பாக ஒப்புதல் பெற்ற திரு த.அண்ணாமலை, உதவி கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலை அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம், வேலூர் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 13.12.2018 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம்-ஊத்தங்கரை-திருப்பத்தூர்-வாணியம்பாடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை NH179A ன் நான்கு வழிச்சாலையின் சார்ந்த தகவல்களான சாலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டன என்றும், முழுமையாக எப்பொழுது நிறைவு பெறும் என்றும், சாலை தொடர்பான தகவல்களை 4 இனங்களில் குறிப்பிட்டு வழங்கக்கேட்டு, பொதுத் தகவல் அலுவலர் மற்றும் நேர்முக உதவியாளர்(பொ), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளரின் மனு 28.12.2018 தேதியிட்டு உரிய பொதுத் தகவல் அலுவலருக்கு பிரிவு 6(3)ன்படி மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கவில்லை என தெரிவித்து, உரிய தகவல் வழங்கவும் கேட்டு, 08.02.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். 20.03.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு அலுவலர் தகவல் வழங்கியுள்ளார். அதன்பிறகு உரிய விசாரணை செய்து தகவல் வழங்கக்கேட்டு, பிரிவு 19(3)ன் கீழ் 31.05.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக 20.03.2019 தேதியிட்டு அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தில் சமர்ப்பித்தார். மனுதாரர் தனது 13.12.2018 தேதியிட்ட பிரிவு 6(1)ன் கீழான மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு அனுப்பியதாகவும், அதன்பிறகு அந்த மனு கோட்டப்பொறியாளர், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, வேலூர் அவர்களுக்கு 28.12.2018 தேதியிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பொருள் அவர்களுக்கு தொடர்பான பொருள் இல்லாததால் கண்காணிப்புப் பொறியாளர்(நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலை, கோயம்பேடு, சென்னை அவர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், அதன்பிறகு 20.03.2019 தேதியிட்டு மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆணையத்தின் முன்பு பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்தார்.

5. பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்ததன் அடிப்படையிலும், மேல்முறையீட்டு அலுவலரின் தகவல் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் தெரிவித்ததன் அடிப்படையிலும், மனுதாரர் நேரில் வந்து தன்னுடைய விளக்கத்தை தெரிவிக்காத காரணத்தினாலும், இந்த ஆணையம் மனுதாரருக்கு மேல்முறையீட்டு அலுவலரால் வழங்கப்பட்ட பதில் திருப்திகரமாக உள்ளது என கருதுகிறது. அதனடிப்படையில் இவ்வழக்கு முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- ரா. பிரதாப்குமார்

மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண்.SA5155/F/2019**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்,  
கோட்டப்பொறியாளர்,  
நெடுஞ்சாலைத்துறை,  
கட்டுமானம் மற்றும் பராமரிப்பு,  
வி.ஐ.ட்டி எதிரில்,  
வேலூர்.

**மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்**

திரு சி.சுரேஷ்குமார்,  
எண்.94, அண்ணாமலையார் தெரு,  
திருப்பத்தூர்,  
வேலூர் மாவட்டம் - 635 601.

Copy to: Judgement File.

Spare/ AM/PS-060919